Particulars

Total Income from Operations Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items#)
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional

and/or Extraordinary items#) Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/o Extraordinary items#)
Total Comprehensive Income fo
the period [Comprising Profit /

(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] Equity Share Capital

Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year Earnings Per Share (of Rs.4/- each) (for continuing and discontinued

operations)

ww.atninternational.in

Date: 14th November, 2022

ATN INTERNATIONAL LIMITED

CIN: L65993WB1983PLC080793

Regd Office: 10, Princep Street, 2nd Floor, Kolkata - 700072

Phone No. 033-40022880, Fax: 91-33-22379053 EXTRACT OF LINAUDITED FINANCIAL RESULTS FOR THE

: atninternationallimited@gmail.com, website : www.atninternational.i

30.09.2022 (Unaudited)

(12.44)

(12.44)

(12.44)

1578.00

Note: a) The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Result filed with the Stock Exchanges under Regulation 33 of the SEB (Listing Obligations an Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annua Financial Results are available on the Stock Exchanges website i.e. www.nseindia.com

www.bseindia.com and www.cse-india.com and on the Company's website

b) The impact on net profit / loss, total comprehensive income or any other relevant financia item(s) due to change(s) in accounting policies shall be disclosed by means of a footnote. c) # - Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss ir accordance with Ind-AS Rules / AS Rules, whichever is applicable.

QUARTER & HALF YEAR ENDED 30TH SEPTEMBER, 2022 (Rs. In Lacs

Quarter Ended | Quarter Ended | Quarter Ended | Half Year Ende

30.09.2021

(16.26

(16.26

(16.26

1578.0

Sd/- Santosh Kumar Jain, Managing Director

DIN NO. 0017423

30.09.2022

(29.18

(29.18

(29.18

1578.0

30.06.2022 (Unaudited)

(14.53)

(14.53)

(14.53)

1578.00

KOTAK MAHINDRA PRIME LIMITED

CIN - U67200MH1996PLC097730 Regd. Office: 27BKC, C 27, G Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051

Extract of financial results for quarter ended September 30, 2022

_	All dot of illianolal roodito for qu	artor oriact	a Coptombo	(₹ in Lakhs
Sr. No.	Particulars	Quarter ended Sept. 30, 2022 (Unaudited)	Quarter ended Sept. 30, 2021 (Unaudited)	Year ended March 31, 2022 (Audited)
1	Total Income from Operations	71,388.66	62,589.92	2,62,562.52
2	Net Profit for the period (before Tax, Exceptional and Extraordinary items)	36,145.86	28,250.76	1,29,905.01
3	Net Profit for the period before tax (after Exceptional and Extraordinary items)	36,145.86	28,250.76	1,29,905.01
4	Net Profit for the period after tax (after Exceptional and Extraordinary items)	26,986.70	21,198.91	97,470.40
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	37,969.24	29,787.41	1,11,574.67
6	Paid up Equity Share Capital (Face Value ₹ 10 per share)	349.52	349.52	349.52
7	Reserves (excluding Revaluation Reserve)	9,26,172.25	8,19,149.73	8,71,321.59
8	Securities Premium Account	53,075.16	53,075.16	53,075.16
9	Net Worth	9,79,596.93	8,72,574.40	9,24,746.27
10	Paid up Debt Capital / Outstanding Debt	19,71,807.67	16,77,817.73	19,58,078.30
11	Outstanding Redeemable Preference Shares	_	_	_
12	Debt Equity Ratio	2.01	1.92	2.12
13	Earnings per Share (of ₹ 10 each) (for continuing and discontinued operations) -			
	1. Basic	772.11	606.51	2,788.69
	2. Diluted	772.11	606.51	2,788.69
14	Capital Redemption Reserve	100.00	100.00	100.00
15	Debenture Redemption Reserve	_	_	_
16	Debt Service Coverage Ratio	N.A.	N.A.	N.A.
17	Interest Service Coverage Ratio	N.A.	N.A.	N.A.

Notes

- The Statement has been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on November 12, 2022 and November 14, 2022 respectively. The results have been subjected to Limited Review" by the statutory auditors.
- The above is an extract of the detailed format of quarterly financial results filed with BSE Limited under Regulation 52 of the SEBI (Listing and Other Disclosure Requiremnets) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the websites of BSE Limited at **www.bseindia.com** and the Company at
- For the items referred in sub-clauses (a), (d) and (e) of the Regulation 52 (4) of the SEBI (Listing and Other Disclosure Requirements), Regulations, 2015, the pertinent disclosures have been made to the BSE Limit
- can be accessed on www.bseindia.com Figures for the previous year have been regrouped wherever necessary to conform to current period/year

For and on behalf of Board of Directors

CONSOLIDTED

Kotak Mahindra Prime Limited Sd/-

Date: November 14, 2022

Vyomesh Kapasi **Managing Director**

W

W.S. INDUSTRIES (INDIA) LIMITED

CIN: L29142TN196 PLC004568 Registered Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL **RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30TH SEPTEMBER 2022**

(under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015) STANDALONE

				STANDALUN	-	CONSOLIDIED				
	S. No.	PARTICULARS	QUARTER ENDED 30th Sept. 2022	HALF YEAR ENDED 30th Sept 2022	QUARTER ENDED 30th Sept. 2021	QUARTER ENDED 30th Sept. 2022	HALF YEAR ENDED 30th Sept 2022	QUARTER ENDED 30th Sept. 2021		
l			Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited		
l	1	Total income from operations (net)	464.60	487.75		464.60	487.75			
	2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional/Extraordinary items)	(215.44)	(233.60)	(177.82)	(215.54)	(234.13)	(178.31)		
	3	Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional/ Extraordinary items)	(215.44)	1411.82	(1240.45)	(215.54)	1411.29	(1240.94)		
	4	Net Profit / (Loss) for the period (after Tax, after Exceptional/Extraordinary items)	(215.44)	1411.82	(1240.45)	(215.54)	1411.29	(1240.94)		
	5	Total Comprehensive income for the period (Profit/(Loss) for the period (after Tax) and other Comprehensive income (after Tax)}	(215.44)	1411.82	(1240.45)	(215.54)	1411.29	(1240.94)		
l	6	Equity Share Capital	3089.48	3089.48	2626.06	3089.48	3089.48	2626.06		
	7	Reserves excluding Revaluation reserves	(5215.68)	(5215.68)	(16291.65)	(5220.52)	(5220.52)	(16298.04)		
	8	Earnings Per Share (for continuing and discontinuing operations) (of Rs.10/- each)								
		a) Basic	(0.79)	4.40	(4.82)	(0.79)	4.40	(4.83)		
		b) Diluted	(0.79)	4.40	(4.82)	(0.79)	4.40	(4.83)		

- The above is an extract of the detailed format of Quarter and Half Year ended 30th September 2022 unaudited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited Financial Results for the quarter and half Year ended 30th September 2022 are available on the Stock Exchange Websites. (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website (www.wsindustries.in/KYC)
- The above unaudited results were reviewed by the Audit Committee, approved and taken on record by the Board at its meeting held on 14th November 2022, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015.
- The Group is adopting Indian Accounting Standards (Ind AS) and this unaudited financial results for the Quarter and Half Year ended 30th September 2022 are prepared in accordance with the recognition and measurement principles laid down in Ind AS prescribed under Section 133 of the companies Act. 2013 read with relevant Rules issued thereunder.
- Figures have been regrouped/reclassified wherever necessary, to conform to this period's classifications and as per amended schedule iii to the Companies Act, 2013.

- 5. The Company is in Normal Operations wef Q2 of this Financial Year.
- 6. Further to alienation of discontinued business there are no reportable amounts towards the same in the current quarter The operations for the current quarter is from the continuing business of turnkey projects and newly commenced
- The company continues to prepare its Accounts and the Statement of unaudited financial results on a 'going concern' basis of accounting.
- 8. Land at Porur Chennai has been classified as Investment Property wef FY 2022-2023.

CONSOLIDATED:

- 9. The Consolidated financial statements relate to W.S. Industries (India) Limited (the Parent Company), and its Subsidiary Company. The Parent Company with its subsidiary constitute the Group.
- 10. The Subsidiary Company considered in the consolidated financial statements is WS Insulators Private Limited, whose country of incorporation is in India and the percentage of voting power by W.S. Industries (India) limited as on 30th September 2022 is 100%.
- 11. The Group is not required to provide Segment Reporting under the criteria specified in IND AS 108.

for W.S. INDUSTRIES (INDIA) LIMITED SEYYADURAI NAGARAJAN

Date: 14th November 2022 DIN: 07036078

PTL Enterprises Limited

Regd. Office: 3rd Floor, Areekal Mansion, Near Manorama Junction, Panampilly Nagar, Kochi- 682036, Kerala, India CIN: L25111KL1959PLC009300

Website: www.ptlenterprise.com, Email: investors@ptlenterprise.com Tel: 0484-4012046, 4012047, Fax: (0484) - 4012048 **EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS**

FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2022

PARTICIJI ARS	QUARTE		HALF YEAR ENDED	YEAR ENDED	
TARTIO DE MICO	30.09.2022	30.09.2021	30.09.2022	31.03.2022	
	(UNAUDITED)	(UNAUDITED)	(UNAUDITED)	(AUDITED)	
Total income from operations	1,609.19	1,581.20	3,217.50	6,322.15	
Net profit for the period (before tax & exceptional items)	1,577.92	1,591.95	2,830.51	5,204.97	
Net profit for the period before tax (after exceptional items)	1,577.92	1,591.95	2,830.51	5,204.97	
Net profit for the period after tax (after exceptional items)	888.79	1,206.30	1,484.56	3,298.88	
Total comprehensive income for the period [comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)]	9,622.12	1,277.18	9,672.66	380.80	
Paid-up equity share capital (equity shares of ₹ 1 each)	1,323.77	1,323.77	1,323.77	1,323.77	
Reserves excluding revaluation reserves				27,427.59	
Earnings per share (of ₹ 1 each) (not annualised)					
Basic (₹)	0.67	0.91	1.12	2.49	
Diluted (₹)	0.67	0.91	1.12	2.49	
	Net profit for the period (before tax & exceptional items) Net profit for the period before tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Total comprehensive income for the period [comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)] Paid-up equity share capital (equity shares of ₹ 1 each) Reserves excluding revaluation reserves Earnings per share (of ₹ 1 each) (not annualised) Basic (₹)	PARTICULARS 30.09.2022 (UNAUDITED) Total income from operations Net profit for the period (before tax & exceptional items) Net profit for the period before tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Total comprehensive income for the period (comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)] Paid-up equity share capital (equity shares of ₹ 1 each) Reserves excluding revaluation reserves Earnings per share (of ₹ 1 each) (not annualised) Basic (₹) 0.67	Total income from operations Net profit for the period (before tax & exceptional items) Net profit for the period before tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax) Net profit for the period after tax) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period after tax (after exceptional items) Net profit for the period (after tax) after tax (after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (after tax) after exceptional items) Net profit for the period (af	QUARTEULARS ENDED ENDED 30.09.2022 30.09.2021 30.09.2022 (UNAUDITED) (UNAUDITED) (UNAUDITED) Total income from operations 1,609.19 1,581.20 3,217.50 Net profit for the period (before tax & exceptional items) 1,577.92 1,591.95 2,830.51 Net profit for the period after tax (after exceptional items) 888.79 1,206.30 1,484.56 Total comprehensive income for the period [comprising profit for the period (after tax) and other comprehensive income (after tax)) 9,622.12 1,277.18 9,672.66 Paid-up equity share capital (equity shares of ₹ 1 each) 1,323.77 1,323.77 1,323.77 Reserves excluding revaluation reserves Earnings per share (of ₹ 1 each) (not annualised) 0.67 0.91 1.12	

The above is an extract of the detailed format of quarter and half year ended September 30, 2022 financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarter and half year ended September 30, 2022 financial results are available on the stock exchange websites (National Stock Exchange of India Limited (www.nseindia.com) & BSE Limited (www.bseindia.com) and on the Company's website (www.ptlenterprise.com)

> For and on behalf of the Board of Directors of PTL ENTERPRISES LTD

> > 6 Months ended

(Unaudited)

30.09.2022 | 30.09.2021 | 31.03.2022

(Unaudited)

ONKAR KANWAR

(Rs. in Lakhs)

Year ended

(Audited)

POSSESSION NOTICE

Whereas, the authorized officer of **Jana Small Finance Bank Limited** (Formerly know as Janalakshmi Financial Services Limited), under the Securitization And Reconstructio of Financial Assets And Enforcement Of Security Interest Act, 2002 and in exercise of now ers conferred under section 13 (2) read with rule 3 of the Security Interest (Enforcement Rules 2002 issued **demand notices** to the borrower(s)/ Co-borrowers(s) calling upon the borrowers to repay the amount mentioned against the respective names together with borrowers to repay the amount mentioned against the respective names together within **60 days** from the date of receipt of the said notices, along with future interest as applicable, incidental expenses, costs, charges etc. incurred till the date of payment and/or realisation.

uoi	ichiai expenses, costs, charges etc. meanea an are date of payment anaron realisation.									
Sr. No.	Loan No.	Borrower/ Co-Borrower/ Guarantor/ Mortgagor	13(2) Notice Date/ Outstanding Due (in Rs.) as on	Date/ Time & Type of Possession						
1	46019630000012	1) Mr. Manikanda Prabu K, S/o. Kannan, 2) Mrs. Manimala Manikanda Prabhu, W/o. Manikanda Prabu	16/07/2022 Rs.4,08,604.24 as on 14.07.2022	09-11-2022 11.35 A.M. Symbolic Possession						
l	Schedule of the	I Registration								

Schedule of the Property: Item No.1: Dindigul District, Dindigul Registration District, Joint 1 Dindigul SRO, Dindigul Town, Ward No.2, Block No.6, Pillaliya Palayam street, T.S.No.337 in that Plot No.19 corner of North-West measuring. 343 Sq.ft., land with constructed house is a **Bounded on: North by:** East-West Lane, **East by:** Item No.3 & Plot No.20, **South by:** Item No.2, **West by:** Saraswathi House. Within which the land measuring East West on North side 14 feet, South side 14 feet and North South on East side 25 Feet, West side 24 feet and measuring 343 Sq.ft. land with constructed house and all its amenities. Item No.2: The property in T.S.No.337 in that Plot No.19 in which Southern measuring 176 Sq.ft., land with constructed house is **Bounded on: North by** Item No. 1 & Item No.3, East by: Lands of Nagaraj, South by: Pillalyar Koil and East West 6 Ft wide on northern side and East-West pathway, West by: Lands of Saraswathi. Within which the land measuring East West on North side 16 Feet South side 16 feet and North South on East side 11 feet, West side 11 feet and measuring 176 Sq.ft. land with constructed house and all its amenities.

Item No.3: The Property in T.S.No.337 in that Plot No.20 Corner of North-West measuring 50 Sq.ft., land is a **Bounded on: North by:** East-West lane, **East by:** Eastern portion of Plot No.20 of Nagarajan, **South by:** Item No.2, **West by:** Item No.1. Within which the land measuring East West on North side 2 Feet, South side 2 feet and North South on East side 25 feet, West side 25 feet and measuring 50 Sq.ft. land. Thus item Nos.1, 2 & 3 totalling measuring 569 Sq.ft., land and rights upon the common pathway. The above said property limit of Dindigul Municipality.

Nhereas, the Borrower's/ Co-borrowers'/ Guarantor's/ Mortgagors, mentioned herein above have failed to repay the amounts due, notice is hereby given to the Borrower's mentioned herein above in particular and to the Public in general that the authorized officer of Jana Small Finance Bank Limited has taken possession of the properties secured assets described herein above in exercise of powers conferred on him under section 13 (4) of the said Act read with Rule 8 of the said rules on the dates mentioned above. The Borrower's/ Co-borrower's/ Guarantor's/ Mortgagors, mentioned herein above in particular and the Public in general are hereby cautioned not to deal with the aforesaid properties/ Secured Assets and any dealings with the said properties/ Secured Assets will be subject to the charge of Jana Small Finance Bank Limited.

Place: Dindigul	Sd/- Authorised Officer
Date: 14.11.2022	For. Jana Small Finance Bank Limit
JANA SMAL	L FINANCE BANK

Registered Office: The Fairway, Ground & First Floor Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta Bangalore-560071. Branch Office: No.10, Krishna Puram Colony Main Road, Mahatma Gandhi Nagar, Madurai-625014

Place : Gurugram

Date: November 14, 2022

Total Income from Operations (Net) 37805.25 27691.24 80541.11 65008.68 140029.15 Net Profit/ (Loss) for the period (before Tax and 2063.01 6601.53 12519.26 84.05 1190.22 Net Profit/ (Loss) for the period before Tax (afte 10901.91 1190.22 2063.01 6601.53 Exceptional Items) 1190.22 1646.68 6601.53 8521.49 Net Profit/ (Loss) for the period after tax (after 84.05 Exceptional Items) Total Comprehensive Income for the period 84.05 1190.22 1646.68 6601.53 8590.65 [Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (afte tax)] 15353.95 Equity Share Capital 15353.95 15353.95 15353.95 15353.95 Other Equity 0.00 0.00 0.00 0.00 29544.55 Earnings Per Share (of Rs. 10/- each) (Not Annualized) - Before Exceptional Items 0.05 6.60 1.07 4.30 - Diluted 0.78 0.05 1.07 4.30 6.60 Earnings Per Share (of Rs. 10/- each) (Not Annualized) - After Exceptional Items

RANA SUGARS LIMITED

Registered Office: SCO 49-50, Sector 8-C, Madhya Marg, Chandigarh - 160009

Telephone: (0172) 2540007, 2549217, 2541904, 2779565, Email: info@ranagroup.com

Website: www.ranasugars.com

3 Months ended

30.09.2021

(Unaudited)

CIN: L15322CH1991PLC011537

Extract of Statement of Un-audited Financial Results for the Six Months/ Quarter ended September 30, 2022

30.09.2022

(Unaudited)

PARTICULARS

Note: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchanges' websites www.bseindia.com and www.nseindia.com as well as at Company's website www.ranasugars.com.

0.05

0.78

1.07

Place: Chandigarh Date: 14.11.2022

- Diluted

For Rana Sugars Limited Rana Veer Pratap Singh Director

4.30

5.55

Place: Bangalore

Date: 14th Nov 2022

BPL LIMITED

Regd. Office: BPL Works, Palakkad - 678 007, Kerala. CIN: L28997KL1963PLC002015 E-mail: investor@bpl.in, URL: www.bpllimited.com, Tel: No.+91 80 25589109

Statement of Unaudited Standalone / Consolidated Financial Results for the Quarter ended 30th September 2022

					(17)	5. III Lakiis)	
			Standalone	Consolidated			
		Quarter	Ended	Year Ended	Quarter Ended	Year Ended	
SI. No.	Particulars	30-Sep-22	30-Sep-21	31-Mar-22	30-Sep-22	31-Mar-22	
		(Unaudited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	
1.	Total Income from Operations	1,223.27	1,290.87	4,919.18	1,225.33	4,919.18	
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	176.41	266.59	764.85	170.83	764.85	
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items#)	176.41	266.59	764.85	170.83	764.85	
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items#)	176.41	266.59	1,294.95	170.83	1,294.95	
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	176.41	266.59	1,646.91	170.83	1,646.91	
6.	Paid up Equity Share Capital	4,897.67	4,888.58	4,890.69	4,897.67	4,890.69	
7.	Securities Premium Account	9.64	-	2.24	9.64	2.24	
8.	Net worth	16,853.50	14,752.04	16,545.55	30,390.22	30,092.47	
9.	Debt Equity Ratio	0.05	0.06	0.06	0.07	0.07	
10.	"Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) -"						
	1. Baisc:	0.36	0.55	3.37	0.35	3.37	
	2. Diluted:	0.36	0.55	3.37	0.35	3.37	
11.	Capital Redemption Reserve	5,333.00	5,333.00	5,333.00	5,333.00	5,333.00	
12.	Debenture Redemption Reserve	-	-	-	-	-	
13.	Debt Service Coverage Ratio	8.31	7.94	9.47	8.13	6.40	
14.	Interest Service Coverage Ratio	6.58	7.00	5.43	6.40	5.43	

- Exceptional and/or Extraordinary items adjusted in the Statement of Profit and Loss in accordance with Ind AS Rules applicable Notes: a) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchanges under Regulatión 52 of the LODR Regulations. The full format of the quarterly financial results is available on the websites of the Stoci

Exchanges and the listed entity. b) For the other line items referred in regulation 52 (4) of the LODR Regulations, pertinent disclosures have bee made to the National Stock exchange and Bombay Stock Exchange and can be accessed on the URL (www.bseindia.cor www.nseindia.com)

c) There is no impact on net profit/ loss, total comprehensive income or any other relevant financial item due to changes unting policies to be disclosed by means of a footnote.

For **BPL Limited** Sd/-Ajit G Nambiar

Chairman & Managing Director

POSSESSION NOTICE

Whereas, the authorized officer of Jana Small Finance Bank Limited (Formerly know as Jana Lakshmi Financial Services Limited), under the Securitization And Reconstruction Of Financial Assets And Enforcement Of Security Interest Act,2002 and in exercise of pow ers conferred under section 13(2) read with rule 3 of the Security Interest (Enforcement Rules 2002 issued demand notices to the borrower(s)/ Co-borrower(s) calling upon the borrowers to repay the amount mentioned against the respective names together wit nterest thereon at the applicable rates as mentioned in the said notices within **60 days** from the date of receipt of the said notices, along with future interest as applicable, inc ental expenses, costs, charges etc., incurred till the date of payment and/ or realisation

Loan No.	Co-Borrower/	Outstanding Due	& Type of
	Guarantor/ Mortgagor	(in Rs.) as on	Possession
	1) Mr. R. Ganapathi Raj,		Date:
46570440000736	Prop. of M/s. Ganapathiraj	02/09/2022	10-11-2022
		Pc 8 99 979 70	Time:
103/3410000/30	Radha Krishnan, W/o. V.	,,.	10.46 A.M.
	Radha Krishnan,	as on 25/08/2022	Symbolic
	3) Mr. V. Radha Krishnan		Possession
	Loan No. 46579440000736	Loan No. Co-Borrower/ Guarantor/ Mortgagor 1) Mr. R. Ganapathi Raj, Prop. of M/s. Ganapathiraj Handlooms, 2) Mrs. Mythili Radha Krishnan, W/o. V. Radha Krishnan, Wio. V.	Loan No. Co-Borrower/ Guarantor/ Mortgagor 1) Mr. R. Ganapathi Raj, Prop. of M/s. Ganapathiraj Handlooms, 2) Mrs. Mythili Radha Krishnan, W/o. V. Radha Krishnan, a on 25/08/2022

Schedule of the Property: 1st Item: All that piece and parcel of the immovable property bearing Tamil Nadu, Salem Dist., Salem West Rd, Mecheri Sub Rd, Olaipatti Village, Mettur Taluk, in Old Survey No.280/3B1, New Survey No.280/3B1As pre Patta No.1814 New Survey No.280/3B1A5 & New Survey No.280/3B1A8 related land with building situated with the following **Boundaries** on: On the East by Property belongs to Mohana, On the West by Property belongs to Parameshwaran, On the South by Common Pathway, On the North by Property belongs to Obulakshmi. Admeasuring East-west both side 17 1/2 feet North-South both side 40 feet. Totally 700 sq.ft of land in full and with all pathwa rights and easement rights annexed thereto.

2nd Item: All that piece and parcel of the immovable property bearing Tami Nadu, Salem Dist., Salem West Rd, Mecheri Sub Rd, Olaipatti Village, Mettur Taluk, in Old Survey No.280/3B1, New Survey No.280/3B1A as pre patta No.2759 New Survey No.280/3B1A9 related land with building situated with the following Boundaries on: On the East by 9 feet width Common pathway, On the West by Property belongs to Mythili, On the South by Common Pathway. On the North by Property belongs to Obulakshmi. Admeasuring East-West both side 17 ½ feet, North-South both side 40 feet, Totally 700 sq.ft. of land in full and

with all pathway rights and easement rights annexed thereto Whereas the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors, mentioned herei above have failed to repay the amounts due, notice is hereby given to the Borrower' mentioned herein above in particular and to the Public in general that the authorise officer of Jana Small Finance Bank Limited has taken possession of the properties secured assets described herein above in exercise of powers conferred on him under Section 13(4) of the said act read with Rule 8 of the said rules on the dates mentioner above. The Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors mentioned herein above in particular and the Public in general are hereby cautioned not to deal with the aforesaid properties/ Secured Assets and any dealings with the said properties Secured assets will be subject to the charge of Jana Small Finance Bank Limited.

Date: 14.11.2022

Place: Salem Sd/- Authorised Officer, Jana Small Finance Bank Limited JANA SMALL FINANCE BANK

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No 10/1,11/2 &12/2B, Off Domlur, Koramangla Inner Ring Road Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071 Branch Office: 259/4/129, Sheshammal Towers, Saradha Colleg Road, Opp. to Annasalai, Alagapuram, Swarnapuri, Salem-636016. 2021-2022-ம் ஆண்டுக்கான

'முட்கோ' நிறுவனத்தின் முவிடெண்ட் ரு. 150 கோடி: முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்

சென்னை, நவ.15-முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தென்னரசு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் 2021-22-10 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் கோடி தொகையான ருபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வரலாற்றிலேயே மிக அதிகமான பங்கு ஈவுத்தொகை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

1965–ம் ஆண்டு நிறுவப்பட்ட *தமி*ழ்நாடு மேம்பாட்டு தொழிற்துறை தமிழ்நாடு தொழில் நிறுவனம் (டிட்கோ), தனியார் தொழில் முனைவோருடன் ் பெரும் முதலீடுகளை மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நடுத்தர மற்றும் பெரிய தொழில் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மாநிலத்தில் தொழில் ஊக்குவிக்கிறது. வளர்ச்சியை தமிழ்நாட்டில் தொழில் பெருந்தட திட்டங்களை செயல்படுத்துவதற்கான முகமை நிறுவனமாகவும் டிட்கோ செயல்படுகிறது.

ஆண்டுகளில் கடந்த இரும்பு மற்றும் இந்நிறுவனம் பொருட்கள், உரங்கள், கெமிக்கல்ஸ், பெட்ரோ கெமிக்கல்ஸ், ஆட்டோ இன்ஜினியரிங், கூறுகள், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல், தோல், வேதியியல் மருந்துகள், தோட்டக்கலை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம், உள்கட்டமைப்பு, பூங்காக்கள் தொழிற்துறை துறைகளில்



ஊக்குவித்ததுடன், விவசாய ஏற்றுமதிப் பகுதிகள் மற்றும் சிறப்பு மண்டலங்களையும் உருவாக்கியுள்ளது.

குறிப்பிடத் தகுந்த நிறுவனங்களான டைட்டன். டைடல் பார்க், எல் அண்ட் டி ஷிப் பில்டிங், மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸ்பிக், அசென்டாஸ் ஐடி ராமானுஜம் ஐடி பார்க், தமி<u>ழ்</u>நாடு பெட்ரோப்ரோடக்ட்ஸ், டான்பாஃக், டான்ப்ளோரா, தமிழ்நாடு மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சென்னை வர்த்தக மையம் ஆகியவையும் அடங்கும். ரூ.252 கோடி

மேலும், பாதுகாப்புத் தொழில் பெருந்தடம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான முகமை நிறுவனமாகவும் டிட்கோ செயல்படுகிறது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி

வருகிறது. 2021-22-ம் நிதியாண்டில் இந்நிறுவனமானது வரிக்கு பிந்தைய லாபமாக ரூ. 252 கோடியே 17 லட்சத்து 49 ஆயிரத்து 676 ஈட்டியுள்ளது.

2021-22-LD ஆண்டு தேதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான நிகர லாபத்தில் 59.48% பங்கு ஈவுத்தொகை 150 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிற்கு செலுத்துவதாக 23.9.2022 அன்று நடைபெற்ற 57வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் டிட்கோ அறிவித்தது. அதன்படி, மேற்படி பங்கு ஈவுத்தொகையான 150 கோடி ரூபாய்க்கான காசோலையை தென்னரசு தங்கம் முதலமைச்சரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் கூடுதல் தலைமைச் கிருஷ்ணன் மற்றும் டிட்கோ மேலாண்மை இயக்குநர்

பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளைப் பெற இயலாத நிலை உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி, ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக மயிலாடுதுறை பாதிக்கப்பட்டுள்ள மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மழை பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக்

சென்னை, நவ.15–

100

மாற்று

என்று

செய்திக்

100

கூறியிருப்ப

பகுதிகளுக்கு

மீஞ்சூரில் அமைந்துள்ள

மில்லியன் லிட்டர் உற்பத்தி

திறன் கொண்ட கடல் நீரை

குடிநீராக்கும் நிலையத்தில்

17-ந் தேதி அன்று காலை

6 மணி முதல் 19–ந் தேதி

அன்று காலை 6 மணி

வரை பராமரிப்பு பணிகள்

மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்பாடாக பகுதி 1, 2,

3 மற்றும் பகுதி 4க்கு

புழல் குடிநீர் சுத்திகரிப்பு

நிலையத்திலிருந்து குடிநீர்

சென்னைக் குடிநீர் வாரியம்

இதுகுறித்து சென்னைக்

மீஞ்சூரில் அமைந்துள்ள

மில்லியன் லிட்டர் உற்பத்தி

திறன் கொண்ட கடல் நீரை

குடிநீராக்கும் நிலையத்தில் 17-ந் தேதி அன்று காலை

6 மணி முதல் 19–ந் தேதி

குடிநீர் வாரியம் வெளி

நாளொன்றுக்கு

இந்நிலையில்

வழங்கப்படும்

அறிவித்துள்ளது.

உட்பட்ட

யிட்டுள்ள குறிப்பில்

தாவது**:**–

நாளொன்றுக்கு

17–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை

மாதவரம், மணலி, வியாசர்பாடி பகுதிகளுக்கு

ஏற்பாடாக,

வழங்கப்படும்.

வேண்டிய

குடிநீரை

ஆகிய

உள்ளது. எனவே, மாற்று

மணலி, திருவொற்றியூர்,

எர்ணாவூர், கத்திவாக்கம்,

பட்டேல் நகர், வியாசர்பாடி

புழல் குடிநீர் சுத்திகரிப்பு

நிலையத்திலிருந்து குடிநீர்

முன் னெச்சரிக்கையாக

வைத்துக்கொள்ளுமாறு

அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேவை களுக்கு

லாரிகள் மூலம் குடிநீர்

பெற்றுக் கொள்ள

கீழ் க்காணும்

அலுவலர்களை தொடர்பு

தி ரு வொற்றியூர்,

எர்ணாவூர், கத்திவாக்கம்

பொறியாளரை 8144930901 என்ற கைபேசி எண்ணிலும்,

மணலி பகுதிக்கு பகுதிப்

பொறியாளரை 8144930902

கொள்ளலாம்.

பகுதிக்கு

மேலும்,பொதுமக்கள்

மாகவாம்.

பகுதிகளுக்கு

அளவ சேமித்து

பகுதிப்

பகுதிப்

2022 செப்டம்பர் 15–ந் தேதி முதல் தொடங்கிய சிறப்புப் (சம்பா, தாளடி, பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவினை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி தொடர்ச்சியான காரணமாக, பொது சேவை மையங்கள் நிதி சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதிவினை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை என்றும், அதனைத் தொடர்ந்து இடைவிடாத வருவதாலும், பெய்து நேற்று (14–ந் தேதி) தாம் நேரில் சென்று வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான

இந்நிலையில், நவராத்திரி மற்றும் பண்டிகைகளினால் விடுமுறைகள் நிறுவனங்களின்

புழல் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் சப்ளை அன்று காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் இ வ் வ ா று மேற்கொள்ளப்பட அதில் கூறப்பட் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களையும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஏற்கெனவே பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 15.11.2022 காலவரம்பினை, 2022 வரை நீட்டிக்குமாறு மேற்படி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்குறிப்பிட்டுள்ள

காரணங்களால், தஞ்சாவூர் (1 & 2), மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் (1 & 2), கடலூர், புதுக்கோட்டை (1 & 2), மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் (1 & 2), தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை. ஈரோடு. தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் (சம்பா, தாளடி, பிசானம்) சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவினை 15-ந் தேதியிலிருந்து, 30-ந் தேதி வரை நீட்டிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதாகத் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிப்புக்கு தற்காலிக ஓய்வு: நடிகர் அமீர்கான் அறிவிப்பு

முடிவெடுத்துள்ளேன்...' என்று பிரபல இந்தி நடிகர் அமீர் கான் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா. நாடு முழுவதும் வெளியான இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவியது. இந்நிலையில், படத்தின் எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த 'சாம்பியன்ஸ்' படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவியது. இந்நிலையில், 'சாம்பியன்ஸ்' படம் குறித்து தன் முடிவை அமீர்கான் வெளியிட்டார்.

'சாம்பியன்ஸ்' படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.

சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள் ளேன் சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன்.

நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் நேரம் குடும்பத்துடன் செலவிட விரும்புகிறேன். படத்தில் இதற்காக நடிப்பதி லி ருந் து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்

நடிப்பில் மட்டுமே ஆண்டுகளாக கட**ந்**த 35 செலுத்தினேன். கவனம் என்னுடன் நெருக்கமாக இ ருப்பவர்களுக்கு நியாயமாகாது இது கருதுகிறேன்**.** என்று அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆண்டிலிரு<u>ந்து</u> அடுத்த ஆண்டுகள் ஒன்றரை நடிப்பதி ருந் து ஓய்வெடுக்க முடிவு செய்துள் ளேன். உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் உள்ளேன்".

இவ்வாறு தெரிவித்தார்.

ஜார்க்கண்டில் பிர்சா முண்டாவுக்கு ஜனாதிபதி அஞ்சலி

ஜா ர்க்கண் ட் தலைநகருக்<u>கு</u> வந்த திரவுபதி ஜனாதிபதி முர்மு, பிர்சா முண்டாவின் பிறந்த இடத்திற்குச் சென்று, அவரின் சிலைக்கு மலர் தூவி செலுத்தினார்.

முர்மு பதவியேற்ற பிறகு முதன்முறையாக மாநிலத்திற்கு வருகை தரும் நிலையில், கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இஆர்பி சாப்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்

30.09.2022 அன்றுடன் முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த முடிவுகள் சுருக்கம்

வ. எண்.	விவரங்கள்	30.09.2022 முடிந்த காலாண்டு தணிக்கை செய்யாதது	30.09.2021 முடிந்த இதே காலாண்டு தணிக்கை செய்யாதது	31.03.2022 முடிந்த ஆண்டு தணிக்கை செய்தது	
1.	செயல்பாடுகள் மூலம் வருவாய்	710.42	363.79	1472.80	
2.	காலத்திற்கான நிகர லாபம் /(தஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்கள் முன்#)	7.51	4.18	27.14	
3.	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் /(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்கள் பின்#)	7.51	4.18	27.14	
4.	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்கள் பின்#)	5.56	2.97	20.20	
5.	காலத்திற்கான மொத்த பரிபூரண வருமானம் /(நஷ்டம்) (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதா பரிபூரண வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	5.56	2.97	20.20	
6.	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம்	396.00	396.00	396.00	
7	கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட இருப்புதிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் தீங்கலாக)	-		1271.56	
8.	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் கு.10/-) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள் 1. அடிப்படை அம்கியக்குக	0.14 0.14	0.08 0.08	0.51 0.51	

BESE! (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ள் கீழ் ஸ்டாக் எகிசேத்ககளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கலைண்டுக்கான திதிதினல் முடிவுகளின் விளிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. தணிக்கை செய்யப்பட்ட தணியான திதிதிலை முடிவுகளின் வருகாய் ரூ.62.35 லட்சம். விக்கு முத்தைய மாயல் (PMV-ARSSXILOMI)ல் கிடைக்கும். இணையதனம் (RMV-ARSSXILOMI)ல் கிடைக்கும். மேற்கண்ட தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கினைத்த நிதிநலை முடிவுகள் கம்பெனியின் சட்ட தணிக்கையானர்களால் குழுகிய மறுபசில்களை செய்யப்பட்டு 14.11.2022 அன்று தடைபெற்ற இயக்குளர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.



Registered Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30TH SEPTEMBER 2022

(under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015)

			STANDALON	E	CONSOLIDTED			
S. No.	PARTICULARS	QUARTER ENDED 30th Sept. 2022	HALF YEAR ENDED 30th Sept 2022	QUARTER ENDED 30th Sept. 2021	QUARTER ENDED 30th Sept. 2022	HALF YEAR ENDED 30th Sept 2022	QUARTER ENDED 30th Sept 2021	
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	
1	Total income from operations (net)	464.60	487.75		464.60	487.75		
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional/Extraordinary items)	(215.44)	(233.60)	(177.82)	(215.54)	(234.13)	(178.3	
3	Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional/ Extraordinary items)	(215.44)	1411.82	(1240.45)	(215.54)	1411.29	(1240.94	
4	Net Profit / (Loss) for the period (after Tax, after Exceptional/Extraordinary items)	(215.44)	1411.82	(1240.45)	(215.54)	1411.29	(1240.94	
5	Total Comprehensive income for the period {Profit/(Loss) for the period (after Tax) and other Comprehensive income (after Tax)}	(215.44)	1411.82	(1240.45)	(215.54)	1411.29	(1240.9	
6	Equity Share Capital	3089.48	3089.48	2626.06	3089.48	3089.48	2626.0	
7	Reserves excluding Revaluation reserves	(5215.68)	(5215.68)	(16291.65)	(5220.52)	(5220.52)	(16298.0	
8	Earnings Per Share (for continuing and discontinuing operations) (of Rs.10/- each)							
	a) Basic	(0.79)	4.40	(4.82)	(0.79)	4.40	(4.8	
	b) Diluted	(0.79)	4.40	(4.82)	(0.79)	4.40	(4.8	

results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited Financial Results for the quarter and half Year ended 30th September 2022 are available on the Stock Exchange Websites. (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's

The above unaudited results were reviewed by the Audit Committee, approved and taken on record by the Board at its meeting held on 14th November 2022, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015.

The Group is adopting Indian Accounting Standards (Ind AS) and this unaudited financial results for the Quarter and Half Year ended 30th September 2022 are prepared in accordance with the recognition and measurement principles laid down in Ind AS prescribed under Section 133 of the companies Act, 2013 read with relevant Rules issued thereunder.

Figures have been regrouped/reclassified wherever necessary, to conform to this period's classifications and as per

5. The Company is in Normal Operations wef Q2 of this Financial Year.

- 6. Further to alienation of discontinued business there are no reportable amounts towards the same in the current guarter. The operations for the current quarter is from the continuing business of turnkey projects and newly commenced infrastructure operations.
- 7. The company continues to prepare its Accounts and the Statement of unaudited financial results on a 'going concern' basis of accounting.
- 8. Land at Porur Chennai has been classified as Investment Property wef FY 2022-2023.

- 9. The Consolidated financial statements relate to W.S. Industries (India) Limited (the Parent Company), and its Subsidiary Company. The Parent Company with its subsidiary constitute the Group.
- 10. The Subsidiary Company considered in the consolidated financial statements is WS Insulators Private Limited, whose country of incorporation is in India and the percentage of voting power by W.S. Industries (India) limited as on 30th September 2022 is 100%.
- 11. The Group is not required to provide Seament Reporting under the criteria specified in IND AS 108

for W.S. INDUSTRIES (INDIA) LIMITED SEYYADURAI NAGARAJAN

Place: Chennai Date: 14th November 2022

DIN: 07036078

அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் & ஹவுசிங் லிமிடெட்

CIN: L70101TN1992PLC022299

பதிவு அலுவலகம் : எண். 3 (பழைய எண். 25), கணபதி காலணி, 3வது தெரு, செனடாப் ரோடு எதிரில், தேனாம்பேட்டை, சென்னை — 18. தொலைபேசி: 044 - 42244444 இணையதளம் : www.arihantfoundations.com, மின்னஞ்சல் : investors@arihants.co.in

30.09.2022 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த மற்றும் ஒருங்கிணைத்த நிதிநிலை முடிவுகள்

	l			ропр			ந்தி			இருகல் கலந்தது				
ı	ഖ.	னிவரங்கள்	851160	ாண்டு முடி	வுகள்			ஆண்டு முடிவுகள்	காலாண்டு முடிவுகள்		வுகள்	அரையாண்டு முடிவுகள்		ஆண்டு முடிவுகள்
	எண்.	and y late of oil	30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022	30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022
П			(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை
П			செய்யப்படாதது)	செய்யப்படாதது)	செய்யப்படாதது)	செய்யப்படாதது)	செய்யப்படாதது)	செய்யப்பட்டது)	செய்யப்படாதது)	(செய்யப்படாதது)	செய்யப்படாதது)	செய்யப்படாதது)	செய்யப்படாதது)	செய்யப்பட்டது)
ı	1.	இயக்கங்களின் மூலம் மொத்த வருமானம்	1,460	939	1,913	2,399	2,991	5,896	2,586	2,227	2,377	4,813	3,616	9,453
	2.	வரி, தனிப்பட்ட வகைகள் மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன், நடப்பு காலத்திற்கு நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	70	37	64	107	85	154	856	71	(488)	927	(802)	(301)
	3.	தனிப்பட்ட வகைகள் மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்குப்பின், நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	70	37	64	107	85	154	856	71	(488)	927	(802)	(301)
	4.	தனிப்பட்ட வகைகள் மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்குப்பின், நடப்புக் காலத்திற்கான வரிக்குபின் நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	47	28	50	75	66	116	625	(33)	(501)	592	(822)	(474)
	5.	நடப்புக் காலத்திற்கான விரிவான மொத்த வருமாணம் [நடப்புக் காலத்திற்கான வரிக்குப் பின் லாபம்/(நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இதர விரிவான வருமாணம்]	47	28	50	75	66	130	625	(33)	(501)	592	(822)	(365)
	6.	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம்	860	860	860	860	860	860	860	860	860	860	860	860
	7.	ஒரு பங்கு வருமாணம் ரூ.10/- ஓவ்வொன்றும் (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) (அ) அடிப்படை (ஆ) டைல்யூட்டட்	0.55 0.55	0.32 0.32	0.59 0.59	0.87 0.87	0.77 0.77	1.51 1.51	6.98 6.98	(0.38) (0.38)	(5.83) (5.83)	8.16 8.16	(9.55) (9.55)	(5.51) (5.51)

- 1. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கு செப்டம்பர் 30, 2022 அன்று முடிவடைந்த தனித்த மற்றும் ஒருங்கிணைத்த தணிக்கை செய்யப்படாத காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் ஆகும். 30 செப்டம்பர் 2022 அன்று முடிவடைந்த தணிக்கை செய்யப்படாத காலாண்டு அரையாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் பங்கு சந்தையின் இணையதளங்களான (http://www.bseindia.com) (http://www.nseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளம் (https://arihantspaces.com) ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது
- 2. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் நவம்பர் 14, 2022 அன்று தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அன்று நடைபெற்ற இயக்குநர் குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது
- 3. நிறுவனத்திற்கு ஒரே ஒரு பிரிவுடன் கூடிய கட்டுமானம் உள்ளது. 4. முந்தைய காலத்திற்கான தொகைகள் நடப்புக் காலத்திற்கு தேவைக்கேற்றவாறு மறுவரிசைப்படுத்தப்பட்டுள்ளது

அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் & ஹவுசிங் லிமிடெட்டிற்காக ஒப்பம்/-

கமல் இனாவத நிர்வாக இயக்குனர் DIN: 00087324

பெயர் மாற்றம் Shalini Kailesh, கணவர் பயர்: Kailash Vasudev பெயர்: Kailash பிறந்த நெ.4/134 03,03,1994. Sugunthala Avenue, 1வது தெரு கஸ்பாபுரம், மப்பேடு, சென் – 600026 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SHALINI KAILASH என்று அழைக்கப்

படுகிறேன்

Shalini Kailesh

் எண்ணிலும், என்ற மாதவரம் பகுதிக்கு பகுதிப் பொறியாளரை 8144930903 எண்ணிலும், பட்டேல் நகர், வியாசர்பாடி பகுதிக்கு பொறியாளரை 8144930904 என்ற எண்ணிலும் மற்றும் தலைமை அலுவலகத்துக்கு (சிந்தாதிரிப்பேட்டை) 044

இடம் : சென்னை தேதி : 14.11.2022 4567 4567 (புகார் பிரிவு) என்ற எண்ணிலும் தொடர்பு